

### S.P.APPARELS LTD.



Regd. Office: 39-A, Extension Street, Kaikattipudur, AVINASHI - 641 654, Tamil Nadu, India.

Phone: +91-4296-714000 E-mail: spindia@s-p-apparels.com Web: www.s-p-apparels.com CIN No.: L18101TZ2005PLC012295

17th May 2023

Bombay Stock Exchange Limited

National Stock Exchange of India Limited

Phiroze Jeejeebhoy Towers,

'Exchange Plaza',

Dalal Street,

Bandra-Kurla Complex, Bandra (East),

Mumbai - 400 001.

Mumbai - 400 051.

Scrip Code: 540048

Symbol: SPAL

Sub: Newspaper publication of Financial Result

Dear Sir/Madam,

In accordance with Regulation 47 of the SEBI (LODR) Regulations, 2015, enclosed please find herewith the newspaper publication of the consolidated audited financial statements for the year ended March 31, 2023 published in following newspapers:

- 1. Financial Express on 17th May 2023
- 2. Dinamani on 17th May 2023

This will also be made available on Company's website at www.spapparels.com

This is for your information and record.

Thanking You

For S.P.Apparels Limited

K.Vinodhini

Company Secretary and Compliance Officer

Encl: As above

### MITSU CHEM PLAST LIMITED

EXTRACT OF AUDITED FINANCIAL RESULTS FOR THE QUARTER / YEAR ENDED MARCH 31, 2023

St.	PARTICULARS	3 months ended 31.03.2023	3 months ended 31.03.2022	12 months ended 31.03.2023	12 months ended 31.03.2022
rec.	STATE OF THE PARTY	(Audited)	(Audited)	(Audited)	(Audited)
1.	Total Income	8,316.54	7,469.52	30,932.98	25,886.49
2	Profit (Loss) from ordinary activities before Exceptional items and tax	413.53	558.15	1,483.35	1,640.96
3	Profit/(Loss) before tax	413.53	558.15	1,483.35	1;640.96
4	Total Other comprehensive income, net of tax	(5.76)	0.97	(5.76)	0.97
5	Total comprehensive income	324.16	331.42	1,174.70	1,150.96
6	Paid up equity share capital (Face Value of Rs. 10 Each)	1,207.26	1,207.26	1,207.26	1,207.26
7	Other Equity excluding Revaluation Reserve as per balance sheet of previous accounting year	9	22	5,035.04	3,884.47
8	Basic Earning Per Share (EPS)	2.73	2.74	9.78	9.53
9	Diluted Earning Per Share (EPS)	2.73	2.74	9.78	9.53

nd/or Extraordinary items adjusted in the Statement of Profit and Loss in ac

Total Income from Operations
Net Profit / Loss) for the period
(Loss) for the period
(Loss) for the period
(Loss) for the period
(Loss) for the period before lax
(Idne Exceptional and/or Extraordinary items\*)
Net Profit / Loss) for the period after tax
(Idne Exceptional and/or Extraordinary items\*)
Net Profit / Loss) for the period after tax
(Idne Exceptional and/or Extraordinary items\*)
Total Comprehensive Income for the period
(Comprising Profit / Loss) for the period
(Loss) for the

ers of Standalone Financial Results

Particulars

Net Profit / (Loss) for the period before Tax

Net Profit / (Loss) for the period after Tax,

Total Comprehensive Income for the period

(after, Exceptional and/or Extraordinary items#)

[Comprising Profit / (Loss) for the period (after tax

and Other Comprehensive Income (after tax)] 'Paid-up equity share capital (face value Rs. 10/-)

Reserves (excluding Revaluation Reserve) as shown

in the Audited Balance Sheet of the previous year 'Earning Per Share (Rs.) - Basic and Diluted

(Net Profit/(loss) for the period after tax/Weighted average number of equity share

See accompanying notes to the Consolidated Financial Results

approved by the Board of Directors at their meeting held on May 16, 2023.

segment, is considered as the only reportable operating segment of the company.

S.P. Retail Ventures Limited, Crocodile Products Private Limited and S.P. Apparels UK (P) Limited

loss of Rs. 3.68 million for the quarter ended March 31, 2023 as considered in the consolidated financial results

and other generally accepted accounting policies and principles.

Total Income from operations

Place: Navi Mumbai Date : 16" May 2023

S.No

1

2

3

5

6

[Amount]

M www.initsuchem.com

By order of the Board of Director
For MITSU CHEM PLAST LIMITES
Sol

aurionpro &

**AURIONPRO SOLUTIONS LIMITED** 

AUDITED CONSOLIDATED FINANCIAL RESULTS FOR THE YEAR ENDED 315 MARCH 2023

arter Ende 31-Dec-22

2.619.15

2,673.72

2.660.25

2,755.82

**5.P. APPARELS LIMITED** 

sion Street, Kaikattipudur, Avinashi-641 654, Tirupur, Tamilnadu

[Unaudited]

2.588.29

195.33

132.73

(47.56)

254.93

5.21

[Not annualised] [Not annualised] [Not annualised]

CIN: L18101TZ2005PLC012295

Tel: +91-4296-714000, Fax: +91-4296-714280, 714281 E-mail: csoffice@spapparels.com, Website: www.spapparels.com

Extract of Audited Consolidated Financial Results for the guarter and year ended March 31, 2023

[Audited]

2.770.65

254.15

205.17

256.86

250.93

8.18

1. The above audited consolidated financial results for the quarter and year ended March 31, 2023 have been reviewed by the Audit Committee and

2. This statement has been prepared in accordance with the Indian Accounting Standards prescribed under section 133 of the Companies Act, 2013

3. The company operates in one segment (i.e., ) Textile business, which in the context of Indian Accounting standard (IND AS)108 - operating

4. The results for the quarter ended March 31, 2023 is the balancing figures between standalone audited figures of year ended March 31, 2023 and the

6. The consolidated financial results includes the financial results of one subsidiary which have been consolidated based on management accounts, whose financial results reflect total revenue of Rs. 146.93 million for the quarter ended March 31, 2023 and Total Comprehensive

7. Previous period figures have been regrouped / reclassified, wherever necessary, to confirm to the current period classification / presentation.

published unaudited year to date figures up to the third quarter of the current financial year, which were subjected to limited review 5. The consolidated financial results include financial results of S.P.Apparels Limited (Holding Company ) and the financial results of its subsidiaries

### Special rights for holders of REITs, InvITs

WITH AN AIM to strengthen governance norms, markets regulator Sebi on Tuesday pro-posed special rights to unitholders of REITs and InvITs by providing the right to nominate representative on the boards

the boards.
Also, the regulator has suggested the concept of self-sponsored real estate investment trust (REIT) or infrastructure investment trust (InvIT), according to a consultation paper. — PTI

Year Ended 31-Mar-22 31-Mar-23 31-Mar-22

12.232.20

10.188.57

10,373.97

7 in lakh:
Year Ended
31-Mar-22 31-Mar-23 31-Mar-22
Audited Audited A

For Aurionpro Solutions Limited

[Audited]

8.689.22

1.147.90

846.93

853.23

256.93

6,120.81

32.96

[Annualised]

(Rupees in millions except EPS and unless otherwise stated

[Audited]

11.008.91

1,108.70

825.11

758.79

254.93

6,485,19

32.37

[Annualised]

Quarter ended Quarter ended For the Year ended For the year ended

March 31, 2023 December 31, 2022 March 31, 2022 March 31, 2023 March 31, 2022

[Audited]

2.585.27

365.83

252 50

236.62

256.93

9.83

2,280.02 2,280.02 47,492.40 37,406.85

7,557.38

7,504.29

2.805.98

2,156.74

2,135,45

### CONSULTATION PAPER FLOATED

## Sebi widens QIB definition

Mumbai, May 16

THE SECURITIES AND Exchange Board of India (Sebi) on Tuesday floated a consulta-tion paper proposing to expand the definition of qualexpand the definition of quar-ified institutional buyers (QIBs) for investing in debt

At present, QIBs com entities such as MFs, VCs, AIFs, public financial institutions, FPIs and provident & pension funds (which are at least 2.5 crore in size), certain insurance funds, systemically important NBFCs and SCBs. According to the paper, the regulator seeks to include RBI-

regulator seeks to include RBFCs, housing financiers, SFBs, and refinancing agencies such as MUDRA. It also seeks to include pension funds, multi-state cooperatives (minimum ₹500 crore in net worth), government bedies, reinsurers, and higher educa-tional institutes, among others. For inclusion, the entities

could be required to provide self-certification of having the necessary expertise to invest in the bond market, have the required personnel or a com mittee to undertake due dili gence and meet the minimun

TO AID SUPPLY

### **OF FUNDS**

- According to the paper, the regulator seeks to include RBI-regulated NBFCs, housing financiers, SFBs, and refinancing agencies
- For inclusion, the entities could be required to provide self-certification of having the necessary expertise to invest in the bond market

threshold of an investible sur-plus to undertake activities as a QIB.

a QIB. According to the regulator, while the corporate bond mar-ket comprises overwhelmingly

issuances), QIBs subscribed around 94% of the total funds raised via corporate bond

raised via corporate bond issuance by way of private placement on the Electronic Book Provider Platform (EBP) of the exchanges.

"With more institutional investors entering the fray, this will help deepen the bond market is 7-8 trillion annually in the primary market and up to Ret is V-8 timion animaly in the primary market and up to ₹2 trillion on a monthly basis in the secondary market. With the size growing, it is impera-tive the institutional players get this recognition, as they'll bringin more capital, "said Ajay Manglunia, MD and Head, Investment Grade Group, IM Investment Grade Group, JM

Financial.

He pointed out that debt forms a major part of raising working capital requirements of companies, and corporate bonds being dominated by AAA-rated instruments or PSU bonds (accounting for 70-75% of the market), offer a reliable deal.

market), ofter a reliable deal.
According to data with the
NSDL, the overall mop-up via
corporate bond issuances in
2022 was 79.2 trillion. The
amount mobilised was ₹3.22
trillion in the first quarter of
CY23 till March.

Role of QIBs in the overall development of the bond mar-ket has been cited as the major reason behind the proposal to expand the definition. Based on provisions under the Companies Act, issuers may only send invitations to a limit of 200 entities in a financial year to subscribe in a private placement process — with QIBs being excluded from the cap. As a result, while QIBs reg-

being excluded from the cap.
As a result, while OJBs reg-istered with the electronic book platform (EBP) automat-ically get notified of any pro-posed private placement, non-QIBs need to be individually notified of any such offer, and are subject to the cap of 200 a year. Further, regulations allow only OJBs to participate in pri-mary issues of Non-Equity Regulatory Capital Instru

Regulatory Capital instru-ments, such as ATI bonds. Sebi also believes there is a need to consider parity for cer-tain categories of Indian investors with FPIs (who are included in the present definiincluded in the present defini-tion). It is believed this measure could lead to better supply of funds to issuers of debt securities (including issuers of non-equity regulatory capital), and also help in better price discovery that will lower the cost of fundraising.

### Irdai modifies surety bond norms

MITHUN DASGUPTA Kolkata, May 16

INSURANCE REGULATOR IRDAI has modified guidelines for surety bonds, including a reduction in solvency require-ment, a move aimed at develng the market for such

Surety bonds are a type of insurance policy protecting parties involved in a transac-tion or contract from potential financial losses due to a breach of contract or other types of non-performance.

on contract of one; types or non-performance. They serve as a risk mitiga-tion tool for maintaining integrity, quality and adherence to contractual terms, ultimately contributing to the smooth functioning of projects espe-cially ininfrastructure sector and fostering a healthy business environment.

Issuing a circular, the Irdai said on the basis of the evaluation of various representations received, the solvency require received, the solvency require-ment applicable for surety insur-ance bonds has now been reduced to control level of 1.5 times from 1.875 previously prescribed. The regulator had issued "Irdai (Surety Insurance Contracts) Guidelines" in Janu-



### ■ The solvency

irement applicable for surety insurance bonds has now been reduced to control level of 1.5 times from 1.875 previous prescribed iously

■ Surety bonds are a type of insurance policy protecting parties involved in a transaction ct from pote losses due to a breach of contract or other types of non-performance

ary 2022, recognising the importance of surety insurance bonds. The regulator has also removed the 30% exposure limit applicable on each contract

imit application reach contract underwritten by an insurer. "These amendments follow the earlier notification removing the cap on premiums that could be underwritten in a financial year by mono-line insurers

DELHI IAL BOARD (Govt. of N.C.T. of Delhi)

OFFICE OF THE ACE (DR.) PROJECT-III THROUGH EXECUTIVE ENGINEER (C)DR-VIII

PRESS NIT No. 03 (2023-24)

Estimated Earnest Tends
Contract Value Money processin
(ECV)/ Amount (EMD) Non-Refur
put to tondor (Rs.) (Rs.) (Rs.)

transacting only surety insur ance Business," the Irdai said.

According to the regulator, the current revisions are aimed at expanding the surety insur-ance market by increasing the availability of such products and creating the opportunity for more insurers to service the increasing demand from various sectors of the economy.

### Sensex 62,550 62,474.11 62,400 62,250 62,100 0.66 61,950 61,800

### HDFC twins. Reliance drag Sensex down

BENCHMARK EQUITY INDICES ended lower on Tues-day after two days of rally, dragged down by index majors HDFC twins and Reliance Industries

Industries.
The 30-share BSE Sensex declined 413.24 points or 0.66% to settle at 61,932.47 even after beginning the trade on a firm note. During the day, it fell 498.3 points or 0.79% to 61,847.41.The NSE Niffywent lower by 112.35 points or 0.79% to 61,847.41.The NSE Niffywent b

61,847.41.The NSE Niftywent lower by 112.35 points or 0.619% to end at 18,286.50.
Among the Sensex firms, HDPC, HDPC Bank, Mahindra & Mahindra, Kotak Mahindra Bank, Bharti Airtel, Tata Motors, Reliance Industries and Maruti were the biggest laggards.

PTI

Re snaps

3-day fall

THE RUPEE appreciated by 6 paise to close at 82.25 by 6 paise to close at 82.25 against the US dollar on Tuesday, as the American currency retreated from its elevated is significant traders said significant foreign fund inflows and easing crude oil prices also supported the local unit.

— PTI

## STATE BANK OF INDIA UND, KOTI, Hyderabad-500001. Ph: 040-23466317 NOTICE INVITING APPLICATION FOR PRE-QUALIFICATION OF ARCHITECTURTAL CONSULTANCY FIRM (ACF)

### FEDERAL BANK

is hereby given that the following Share Certificate uported lost. Letter of Confirmation in lieu of Share Cert d as lost shall be issued, if no valid objection is received a from the date of publication of this notice.

SL No.	NAME	FOLIO	CERT.NO.	DIST.NO.	NO. OF SHARES	
Ţ	1 VARGHESE A S	34232	504783	13464326- 13466575		
			604123	1707312433- 1707314682	4500	
I	SABNA RAVEENDRAN 13747 (MINOR)		502704	6637691- 6675190		
2		602426	1701508903- 1701546402	75000		

REPL RUDRABENSKE ENTERPRISES LIMITED
CIR: L74899B1-192PLC050142
gistered office: 262, Armis la Mawar, & Mary, lew Delhi-110001
malt: secretarial@replatenperenc.com, Website: www.repl\_abbal
NOTICE
AC 2013 and other start pursuance of Section 108, Section
A AC 2013 and other packated provisions of the Companies AC, 2013 (1)

16 Victing permit verifinations of the postal basic story, with the Scrutinizer report shall be disclared to results of the postal basic story, with the Scrutinizer report shall be disclared to the website of the same of the postal permit shall simultaneously be increased by Author Stochager of India Limited (INSE).

The property of the Scrutinizer of t

Company secretary & Compliance off

Place : Avinashi Date : 16.05.2023 financialexp.ep. . in

---

Chairman & Managing Director DIN: 00003380

For S.P.Apparels Limited P.Sundararaian

Place: Aluva Date: 17.05.2023

---

CHENNAI/KOCHI

சபரிமலையில் புதிய சர்ச்சை

# பொன்னம்பலமேடு பகுதியில் அத்துமீறி நுழைந்து பூஜை நடத்திய தமிழக நபர்

**பத்தனம்திட்டா, மே 16**: கேரள மாநிலம், சபரிமலை அருகில் உள்ள பொன்னம்ப லமேடு பகுதியில் தமிழகத்தைச் சேர்ந்த ஒரு நபர் அத்துமீறி நுழைந்ததால் அந்த மாநிலத்தில் புதிய சர்ச்சை எழுந்துள்

ளது. இது தொடர்பாக சமூக வலைதளங் களில் பரவிய விடியோ காட்சியில் ஒரு நபர் சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு 4 கி.மீ. தொலைவில் உள்ள பொன்னம் பலமேடு பகுதியில் உள்ள மேடையில் அமர்ந்திருக்கிறார். மந்திரங்களை உச்ச ரிக்கும் அவர் சில பூஜை சடங்குகளைச் செய்கிறார்.

அந்த நபரைத் தவிர மேலும் நான்கு பேர் அந்தக் காட்சியில் இடம்பெற்றுள் ளனர். அங்கிருந்து எடுக்கப்பட்ட சப ரிமலை கோயிலின் படங்களும் அந்தக் காணொலியில் உள்ளன.

ஐயப்ப பக்தர்களைப் பொருத்தவரை பொன்னம்பலமமேடு பகுதி மிகவும் மதிக்கப்படும் புனிதமான இடமாகும். ஐயப்பன் கோயில் யாத்திரையின் நிறைவாக அப்பகுதியில்தான் மகர

விளக்கு ஏற்றப்படுகிறது.

அடர்ந்த காட்டுப்பகுதியில் அமைந் துள்ள மிகவும் பாதுகாக்கப்பட்ட பகு தியான பொன்னம்பலமேடு, கேரள மாநில வனத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது.

பொன்னம்பலமேடு பகுதியில் சிலர் அத்துமீறி நுழைந்த விவகாரம் தொடர் பாக திருவிதாங்கூர் தேவஸ்வம் வாரியத் தலைவர் கே.அனந்தகோபன் கூறியதா

இது ஐயப்ப பக்தர்களுக்கு உணர்வுபூர் வமான பிரச்னையாகும். இந்த விவகா ரம் தொடர்பாக மாநில காவல் துறைத் தலைவரிடமும் வன விலங்குகள் நலத் துறைத் தலைவரிடமும் விரைவில் புகார் அளிப்போம்.

சம்பந்தப்பட்ட காணொலியில் இடம் பெற்றுள்ள நபர் நாராயணசாமி என்று அடையாளம் காணப்பட்டுள்ளார். சப்ரிமலை கோயிலில் சில ஆண்டுக ளுக்கு முன் கீழ்சாந்திக்கு தற்காலிக உத வியாளராக அவர் பணிபுரிந்தார். மோச மான நடத்தை காரணமாக அவர் பணி

யில் இருந்து நீக்கப்பட்டார். அவர் உள் ளிட்ட நபர்கள் மிகவும் பாதுகாக்கப் பட்ட பொன்னம்பலமேடு பகுதியில் எவ்வாறு அத்துமீறி நுழைய முடிகி றது? இதற்கு வனத் துறை அதிகாரிகளே பொறுப்பு. அவர்கள் வேறு மார்க்கத் தில் அந்த இடத்துக்கு வந்திருக்கலாம் என்று வனத் துறை கூறுவதை ஏற்க முடி

சபரிமலை ஐயப்பன் கோயிலின் புனிதத்தைக் கெடுப்பதற்காகவே அந்த நபர் இவை அனைத்தையும் திட்டமிட் டுச் செய்துள்ளார் என்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது. பொன்னம்பல மேடு பகுதியில் அவர் நுழைந்தது நான்கு தினங்களுக்கு முன் என்று சந்தேகிக்கப் படுகிறது. எனினும், சம்பவம் நிகழ்ந்த தேதியை உறுதிப்படுத்த முடியவில்லை

# சீனாவில் இருந்து மின்னணு சாதனங்களின் இறக்குமதி சரிவு

**புது தில்லி, மே 1**6: கடந்த நிதியாண் டில் சீனாவில் இருந்து இறக்கு மதி செய்யப்பட்ட மடிக்கணினி கள், கணினிகள் உள்ளிட்ட மின் னணு சாதனங்களின் எண்ணிக்கை அதற்கு முந்தைய நிதியாண்டுடன் ஒப்பிடுகையில் குறைந்துள்ளது.

சீனாவில் இருந்து இறக்குமதி யான பொருள்கள் குறித்த ஆய்வை ஜிடி ஆர்ஐ என்ற ஆய்வு மையம் மேற்கொண்டது.

மருத்துவ உபகரணங்கள், மடிக் கணினிகள், மின்னணு சுற்றுகள், சூரிய மின்தகடுகள் உள்ளிட்டவற் றின் இறக்குமதி கடந்த 2022-23-ஆம் நிதியாண்டில் குறைந்துள்ள

பத்திசார் ஊக்கத் தொகை திட்டம் நடைமுறையில் இருக்கும் துறைக ளைச் சேர்ந்த பொருள்களின் இறக் குமதி பெருமளவில் குறைந்துள்ள

தாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே வேளையில், வேதிப் பொருள்கள், எஃகு, நெகிழி, இயந் திரங்கள் உள்ளிட்டவற்றின் இறக் குமதி சீனாவில் இருந்து அதிகரித்

துள்ளது. சீனாவில் இருந்து பொருள் களின் இறக்குமதியை இந்தியா ஆண்டுதோறும் படிப்படியாகக் குறைத்து வருவதாக அறிக்கையில்

குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தியாவின் 4-ஆவது பெரிய ஏற்றுமதியாளராக சீனா திகழ்கி

அமெரிக்கா, ஐக்கிய அரபு அமீர கம், நெதர்லாந்து ஆகியவை முதல் தாக அந்த மையம் தெரிவித்துள் 3 இடங்களில் உள்ளன. அந்த 3 நாடுகளுக்குமான இந்தியாவின் முக்கியமாக, மத்திய அரசின் உற் ஏற்றுமதி கடந்த நிதியாண்டில் அதிகரித்துள்ளது. ஆனால், சீனா வுக்கான இந்தியாவின் ஏற்றுமதி கடந்த நிதியாண்டில் 36 சதவீதம் குறைந்துள்ளது.

பொருள்கள்	2022–23–இல் இறக்குமதி அளவு (அமெரிக்க டாலரில்)	இறக்குமதி சரிவு விகிதம்	
மருத்துவ உபகரணங்கள்	220 கோடி	13.6%	
சூரிய மின்தகடுகள்	190 கோடி	70.9%	
மடிக்கணினிகள், கணினிகள்	410 கோடி	23.1%	
அறிதிறன்பேசிகள்	85.7 கோடி	4.1%	
மின்னணு சுற்றுகள்	470 கோடி	4.5%	
யூரியா, உரங்கள்	230 கோடி	26%	

இதனிடையே,வனத் துறை வட்டாரங் கள் கூறுகையில், 'இச்சம்பவம் தொடர் பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு, புலன் விசாரணை நடந்து வருகிறது' என்று தெ

## இறக்குமதி தடை: 2,736 பாதுகாப்பு உபகரணங்கள் உள்நாட்டில் உற்பத்தி

புது தில்லி, மே 16: நாட்டில் இறக்குமதிக்குத் தடை விதிக்கப்பட்ட 4,666 பாதுகாப்பு உபகரணங்களில், 2,736 உபகரணங்களின் உள்நாட்டு உற்பத்தி தொடங் கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித் துள்ளது.

பாதுகாப்புத் தளவாடங்கள் உற்பத்தியில் இறக்கும தியைக் குறைத்து தன்னிறைவு அடைய வேண்டுமென மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. அதைக் கருத் தில்கொண்டு, இறக்குமதிக்குத் தடை விதிக்கப்பட வேண்டிய பாதுகாப்பு உபகரணங்களின் பட்டியலை மத்திய அரசு அவ்வப்போது வெளியிட்டு வருகிறது.

் முதல் பட்டியலான து 2021 – ஆம் ஆண்டு டிசம்பரில் வெளியிடப்பட்டது. அதில் 2,851 பாதுகாப்பு உபகர ணங்களின் இறக்குமதிக்குத் தடை விதிக்கப்பட்டது. 2022 மார்ச்சில் வெளியிடப்பட்ட பட்டியலில் 107 உப கரணங்களுக்கும், அதே ஆண்டு ஆகஸ்டில் வெளியி டப்பட்ட பட்டியலில் 780 உபகரணங்களுக்கும் தடை விதிக்கப்பட்டது. கடைசியாகக் கடந்த 14-ஆம் தேதி வெளியிடப்பட்ட பட்டியலில் 928 பாதுகாப்பு உபகர ணங்களின் இறக்குமதிக்குத் தடை விதிக்கப்பட்டது.

இதுவரை ஒட்டுமொத்தமாக, 4,666 பாதுகாப்பு உப கரணங்களின் இறக்குமதிக்குத் தடை விதிக்கப்பட் டுள்ளது. அவற்றில் 2,736 உபகரணங்களை உள்நாட் டிலேயே உற்பத்தி செய்வதற்கான பணிகள் தொடங்கி யுள்ளதாக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக அமைச்சகம் வெளியிட்ட அறிக் கையில்,'பாதுகாப்புத் துறையில் தற்சார்பை உறுதி செய் யும் நோக்கில், இறக்குமதிக்குத் தடை விதிக்கப்பட்ட 164 உபகரணங்களின் உள்நாட்டு உற்பத்தி தொடங்கி யுள்ளது. பாதுகாப்புத் துறையின் கீழ் இயங்கி வரும் பொதுத் துறை நிறுவனங்கள், குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் உள்ளிட்டவை அவற்றை உற் பத்தி செய்து வருகின்றன. இதன் மூலமாக, இறக்குமதி தடைவிதிக்கப்பட்டுஉள்நாட்டில் உற்பத்திதொடங்கப் பட்ட உபகரணங்களின் எண்ணிக்கை 2,736-ஆக அதி கரித்துள்ளது. இதன் மூலமாக, இறக்குமதிக்கு செலவி டப்படும் ரூ.2,570 கோடி சேமிக்கப்பட்டுள்ளது. அந்த உபகரணங்கள் இனி உள்நாட்டிலேயே கொள்முதல் செய்யப்படும்' எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

# S.P. APPARELS LIMITED

CIN: L18101TZ2005PLC012295

Regd. Office: 39 - A, Extension Street, Kaikattipudur, Avinashi-641 654, Tirupur, Tamilnadu Tel: +91-4296-714000, Fax: +91-4296-714280, 714281 E-mail: csoffice@spapparels.com, Website: www.spapparels.com

Extract of Audited Consolidated Financial Results for the quarter and year ended March 31, 2023

(Runees in millions except EPS and unless otherwise stated)

_			(nupees in minions except CF3 and unless otherwise stated)				
S.No	Particulars	Quarter ended March 31, 2023 [Audited]	Quarter ended December 31, 2022 [Unaudited]	Quarter ended March 31, 2022 [Audited]	For the Year ended March 31, 2023 [Audited]	For the year ended March 31, 2022 [Audited]	
1	Total Income from operations	2,770.65	2,588.29	2,585.27	11,008.91	8,689.22	
2	Net Profit / (Loss) for the period before Tax	254.15	195.33	365.83	1,108.70	1,147.90	
3	Net Profit / (Loss) for the period after Tax, (after, Exceptional and/or Extraordinary items#)	205.17	132.73	252.50	825.11	846.93	
4	Total Comprehensive Income for the period [Comprising Profit / (Loss) for the period (after tax) and Other Comprehensive Income (after tax)]	256.86	(47.56)	236.62	758.79	853.23	
5	'Paid-up equity share capital (face value Rs. 10/-) [Amount]	250.93	254.93	256.93	254.93	256.93	
6	Reserves (excluding Revaluation Reserve) as shown in the Audited Balance Sheet of the previous year		•0	£	6,485.19	6,120.81	
7	'Earning Per Share (Rs.) - Basic and Diluted [Net Profit/(loss) for the period after tax/Weighted	8.18	5.21	9.83	32.37	32.96	
	average number of equity share	[Not annualised]	[Not annualised]	[Not annualised]	[Annualised]	[Annualised]	

# See accompanying notes to the Consolidated Financial Results

- The above audited consolidated financial results for the guarter and year ended March 31, 2023 have been reviewed by the Audit Committee and approved by the Board of Directors at their meeting held on May 16, 2023.
- This statement has been prepared in accordance with the Indian Accounting Standards prescribed under section 133 of the Companies Act, 2013 and other generally accepted accounting policies and principles.
- 3. The company operates in one segment (i.e.,) Textile business, which in the context of Indian Accounting standard (IND AS)108 operating segment, is considered as the only reportable operating segment of the company.
- 4. The results for the guarter ended March 31, 2023 is the balancing figures between standalone audited figures of year ended March 31, 2023 and the published unaudited year to date figures up to the third guarter of the current financial year, which were subjected to limited review.
- 5. The consolidated financial results include financial results of S.P.Apparels Limited (Holding Company ) and the financial results of its subsidiaries - S.P. Retail Ventures Limited, Crocodile Products Private Limited and S.P. Apparels UK (P) Limited
- 6. The consolidated financial results includes the financial results of one subsidiary which have been consolidated based on management accounts, whose financial results reflect total revenue of Rs. 146.93 million for the guarter ended March 31, 2023 and Total Comprehensive loss of Rs.3.68 million for the guarter ended March 31, 2023 as considered in the consolidated financial results.
- Previous period figures have been regrouped / reclassified, wherever necessary, to confirm to the current period classification / presentation.

For S.P.Apparels Limited

Place: Avinashi Date: 16.05.2023

Dated: 28.04.2023

P.Sundararajan Chairman & Managing Director DIN: 00003380

# பாஜகவின் 9ஆம் ஆண்டுகால ஆட்சி: ஒரு மாத காலத்துக்குப் பிரசார நிகழ்ச்சிகள்

புது தில்லி, மே 16: பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு பொறுப்பேற்ற 9-ஆவது ஆண்டையொட்டி, பேரணி, பொதுக்கூட்டங்கள் உள்ளிட்ட பிரசார நிகழ்ச்சிகளை ஒரு மாத காலத்துக்கு நடத்த பாஜக திட்டமிட்டுள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி கடந்த 2019–ஆம் ஆண்டு மே 30–ஆம் தேதி இரண்டாவது முறையாகப் பிரதமராகப் பொறுப்பேற்றார். இதையொட்டி மே 30-ஆம் தேதி தொடங்கும் இந்தப் பிரசார நிகழ்வுகள் ஜூன் 30-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

பிரதமர் மோடி, மே 30 அல்லது மே 31–ஆம் தேதி நடைபெ றும் பேரணியில் பங்கேற்று மக்களிடையே உரையாற்ற உள்ள தாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

பாஜக அரசின் 9 ஆண்டு காலஆட்சியின் சாதனைகள் குறித்து பாஜக ஆளும் மாநிலங்களின் முதல்வர்கள், துணை முதல்வர்கள் ஊடகங்களில் மே 29-ஆம் தேதி உரையாற்றுகின்றனர். பாஜக அட்சியில் இல்லாத மாநிலங்களில் மத்திய அமைச்சர்கள் செய்தி யாளர்களைச் சந்திக்க உள்ளனர்.

## NAME CHANGE

I, KANTA DEVI PRASANCHAND, Wife of Prasanchand, Born on: 23.12.1967, (Place of Birth: Talode, Maharastra) residing at 94A, Dressers Line, Udhagamandalam, The Nilgiris-643001, TN shall henceforth be known as P. KANTA PRASANCHAND

Kanta Devi Prasanchand

## NAME CHANGE

I.R.Kavitha, wife of Thiru M.C.Bhalamurugan, born on 10th June 1979 (Native District :Tiruchirapalli), Residing at No.7, Ezhil Street, Arulvelavan Nagar, Soolai, Erode - 638004. shall henceforth be known as B.KAVITHAA.

## NAME CHANGE

My Son R. Youkesh, Son of K.Rangasamy (My Aadhaar No. 7791 4527 3209) Father of No. 2589021X presently residing at 46, Kareem Bai Lane, Annur - 641653 Coimbatore District have changed his name from R.YOUKESH to R.YUKESH (Proposed New Name of my son) vide Affidavit dated to 11 May 2023.

K.RANGASAMY (Father)

## பெயர் மாற்றம்

Ibristi A. INGATIUS CHRISTOPHER S/o. V.M. Antonysamy എന്ത தேதி: 21.06.1962 (பிறந்த படுவேன்

Erode / 05.03.2018 R.KAVITHA

## மாவட்டம் – ஈரோடு ) க எண் 02,

சிவசண்முகம் வீத், ஈரோடு - 638 OO1. என்ற முகவரியில் வசித்து வருக்றேன். இனி A. IGNATIOUS CHRISTOPHER என்று அழைக்கப் #3gm® A. INGATIUS CHRISTOPHER



### தமிழ்நாடு அரசு அஞ்சுகிராமம் முதல் நிலை பேரூராட்சி

கன்னியாகுமரி மாவட்டம் ந.க.எண். 21/2022/அ1 குறுகிய கால மறு ஒப்பந்தப்புள்ளி அறிவிப்பு நாள் : 13.05.2023

கள்ளியாகுமரி மாவட்டம், அத்ககிராமம் முதல் நிலை பேரூராட்சியில் Atal Mission for Rejuvenation and Urban Transformation 2.0 (AMRUT 2.0) 2022-23 திட்டத்தின் கிழ் எ. 1368.00 இடைசம் (ஆமிரத்து முன்னூற்றி அறுபத்தெட்டு இலட்சம் ரூபாய் மட்டும்) மதிப்பீட்டில் குடிநீர் விநிபோக திட்டம் மேம்படுத்துதல் பணிகள் மேற்கொள்ள ஒப்பந்தப்புள்ளிகள் பதிவு பெற்ற மற்றும் தகுதி வாய்ந்த ஒப்பந்தகாரர்களிடமிருந்து 06.06.2023 செல்லாய் கிழமை **பிற்பகல் 3.00 மணி வரை** (அலுவலக கடிகாரப்படி) இப்பேரூராட்சி செயல் அலுவலர் அவர்களால் இ-டெண்டரிங் முறையின் வாமிலாக ஒப்பந்தப்புள்ளிகள் வரவேற்கப்படுகின்றது. வரப்பெற்ற ஒப்பந்தப்புள்ளிகள் அன்று மாலை 3.30 மணிக்கு வருகை புரிந்துள்ள ஒப்பந்தகாரர்களின் முன்னிலையில் செயல் அலுவலர் அல்லது அவரால் அதிகாரம் பெற்றவர்களால் திறக்கப்படும்.

ஒப்பந்தப்புள்ளி படிவம் வேண்டுவோர் 06.06.2023 –ம் தேதி செவ்வாய் கிழமை பிற்பகல் 3.00 மணி வரை www.tntenders.gov.in. என்ற இணையதளம் மூலம் E-Token / Digital Signature Card உபயோகித்து இலவசமாக பெற்றுக் கொள்ளலாம். இதர விவரங்களை பேரூராட்சி அலுவலகத்தில் வேலை நாட்களில் தெரிந்து கொள்ளலாம்.

செ.ம்.தொ.இ./ 2601 /ஒப்பந்தப்புள்ளி/2023

"Geogram en jag egyjáltó gyan jálgsói, ergama uftjag eftjáltó sam sákató"

செயல் அலுவலர் அஞ்சுகிராமம் முதல் நிலை பேரூராட்சி கள்ளியாகுமரி மாவட்டம்

### OFFICE OF THE RECOVERY OFFICER-I DEBTS RECOVERY TRIBUNAL-II, DELHI 4th FLOOR, JEEVAN TARA BUILDING,

R.C.No 267/2018

PARLIAMENT STREET, NEW DELHI-11001 Power Finance Corporation Ltd.

M/s Swaranjyothi Agrotech & Power Ltd.

As per my order dated 28.04.2023, the under mentioned property will be sold by public e-auction sale on 22.06.2023 in the said Recovery Certificate:-

The auction sale will be "online e-Auctioning" through website https://www.bankeauction.com Date and Time of Auction: 22.06.2023 between 11.00 am to 12.00 noon (With extensions of 5 minutes duration after 12 noon, if required)

## Description of Property

Property Description	Reserve Price	Earnest Money Deposit
Lot (i)  (a) Land bearing Chaka Khata No. 318, Chaka No. 48, Plot No. 118, admeasuring 3.62 acres and a non-consolidated Plot No. 156, admeasuring 0.39 acres Kisam-Aa. Sa, Mouza Sansinghari, Ps-Burla No. 7, Tehsil/Distt. Sambalpur; (b) Land bearing Chaka Khata No. 262, Chaka No. 47, Chaka Plot No. 116, admeasuring 0.83 acres and Chaka Khata No. 125, Chaka Khata No. 49, Plot No. 119 admeasuring 1.46 acres and Plot No. 120 admeasuring 0.43 acres comprising of Total area of 2.72 acres situated in Mouza Sansinghari, Ps-Burla no. 7 Tehsil/ Distt. Sambalpur; (c) Land bearing Chaka Khata No. 108, Chaka No. 42, Chaka Plot No. 110, admeasuring 1.79 acres and Plot no. 121 admeasuring 0.14 acres and non-consolidated Plot No. 168 admeasuring 0.16 acres comprising of total area of 2.09 acres situated in Mouza Sansinghari, Ps- Burla No. 7, Tehsil/Distt/ Sambalpur and (d) Land bearing Chaka Khata No. 27, Chaka No. 54, Chaka Plot No. 139, admeasuring 0.29 acres and Plot No. 143 admeasuring 1.35 acres and Chaka Khata No. 34, Chaka No. 54/29, Chaka Plot No. 138/1292 admeasuring 0.09 acres Plot No. 144/1293 admeasuring 0.34 acres comprising of total area of 2.07 acres situated in Mouza Sansinghari, Ps-Burla No.7, Tehsil/Distt. Sambalpur	Rs. 2,39,19,000/- (Two Crore Thirty- Nine Lakh Ninteen Thousand only)	Rs. 23,91,900/- (Twenty-Three Lakh Ninety-One Thousand Nine Hundred only)
Lot (ii)  (e) Property 21 cents on southern side end out of 86 cents comprised in Survey No. 242/3, situated at Kollamparambu Village, Ottapidarm Taluk, Thuthikudi District, Tamil Nadu	Rs. 3,78,000/- (Three Lakh Seventy-Eight Thousand)	Rs. 37,800/- (Thirty Seven Thousand Eight Hundred)

## **TERMS & CONDITIONS**

- The auction sale will be "online through e-auction" through website portal: https://www.bankeauction.com 2. The EMD shall be paid either through Demand Draft/Pay Order in favour of the "Recovery Officer-I, DRT-II, Delhi-A/c R.C. No. 267/2018" or through NEFT/RTGS to the following account - HDFC Bank, Account No. 00030350000790, IFSC Code HDFC0000001. The said Demand Draft/Pay Order or original proof of payment through NEFT/RTGS qua EMD, alongwith self-attested copy of identity (Voter I-card/driving license/passport), which should contain the address for future communication, and self-attested copy of PAN card, must reach the office of the Recovery Officer-I, DRT-II, Delhi latest by 20.06.2023 before 5.00 PM. The EMD or original proof of EMD received thereafter shall not be considered.
- The envelope containing EMD or original proof of payment of EMD through NEFT/RTGS, along with details of the sender, i.e. address, e-mail ID and mobile number, etc., should be super-scribed
- The property is being sold on "as is where is and as is what is basis".
- 5. The bidders are advised to go through the portal https://www.bankeauction.com for detailed terms and conditions for e-auction sale before submitting their bids and taking part in the e-auction sale proceedings and/or contact Sh. Siddharth Dahiya, Dy. Manager, 01, Urjanidhi, PFC Barakhamba Lane, Connaught Place, New Delhi-110001, Mob No. 9910362144, E-mail: siddhart.dahiya@pfcindia.com.

- 6. Prospective bidders are required to register themselves with the portal and obtain login ID and Password well in advance, after deposit of EMD, which is mandatory for bidding in the above e-auction, from M/s C-1 India Pvt. Ltd., Plot No. 68, 3" Floor, Sector-44, Gurgaon, Haryana-122003, Contact No. 07291981124/25/26, e-mail- support@bankeauctions.com, kolkata@c1india.com Contact Person: Mr. Vinod Chauhan, Contact No.: 09813887931.
- The interested bidders may avail online training on e-auction, after deposit of EMD, from M/s C-1 India Pvt. Ltd. Plot No. 68, 3rd Floor, Sector-44, Gurgaon, Haryana-122003, Contact No. 07291981124/25/26, e-mail- support@bankeauctions.com, kolkata@c1india.com Contact Person: Mr. Vinod Chauhan, Contact No.: 09813887931.
- The prospective buyer may inspect the site on 07.06.2023 and 08.06.2023 from 10.30 AM to 04.00 PM. 9. Only those bidders holding valid user ID & Password and confirmed payment of EMD through demand draft/pay order or NEFT/RTGS shall be eligible to participate in on line e-auction.
- 10. The interested bidders, who have submitted their bids not below the reserve price by 20.06.2023 shall be eligible to participate in the e-auction to be held from 11.00 AM to 12.00 Noon on 22.06.2023. In case bid is placed in the last 5 minutes of the closing time of the auction, the closing time will automatically get extended for 5 minutes.
- 11. The bidders shall improve their offer in multiples of Rs. 1,00,000/- (Rupees One Lac Only) for property at lot (i) and Rs. 25,000/- (Rupees Twenty-Five Thousand) for property at lot (ii). The unsuccessful bidder shall take the EMD directly from the Office of Recovery Officer-I, DRT-II.
- Delhi/CHFI, i.e., PFCL, immediately on closure of the e-auction sale proceedings 13. The Successful/highest bidder shall have to prepare Demand Draft/Pay Order for 25% of the bid/sale amount favoring Recovery Officer-I, DRT-II, Delhi, A/c R.C. No.267/2018 within 24 hours after close of e-auction and after adjusting the EMD and send/deposit the same in the office of the Recovery Officer-I, DRT-II, Delhi so as to reach within 24 hours from the close of e-auction, failing which the EMD shall be forfeited
- The successful/highest bidder shall deposit, through Demand Draft/Pay Order favoring Recovery Officer-I, DRT-II, Delhi, A/c R.C. No. 267/2018, the balance 75% of the sale proceeds before the Recovery Officer-I, DRT-II, Delhi on or before 15th day from the date of auction of the property, exclusive of such day, or if the 15th day be Sunday or other holiday, then on the first office day after the 15th day alongwith the poundage fee @ 2% upto Rs. 1,000 and @ 1% on the excess of such gross amount over Rs. 1000/- in favour of Registrar, DRT-II Delhi. (In case of deposit of balance amount of 75% through post the same should reach the Recovery Officer as above). In case of default of payment within the prescribed period, the property shall be re-sold, after the issue of fresh proclamation of sale. The deposit, after defraying the expenses of the sale, may, if the undersigned thinks fit, be forfeited to the Government and the defaulting purchaser shall forfeit all claims to the property or to any part of the sum for which it may subsequently be sold.
- 15. The successful/highest bidder shall be at liberty to comply with the provisions of Section 194-IA of the Income Tax Act for paying the applicable TDM on the auction amount proposed to be deposited before this Forum. In such an event, the successful/highest bidder must produce the proof of having deposited the said amount before this Forum while paying the balance sale proceeds.
- 16. In case of default of payment within the prescribed period, the properties shall be re-sold, after the issue of fresh proclamation of sale. The deposit, after defraying the expenses of the sale, may, if the undersigned thinks fit, be forfeited to the Government and the defaulting purchaser shall forfeit all claims to the properties or to any part of the sum for which it may subsequently be sold.
- 17.CHFI/CH Bank is directed to serve the Sale proclamation on CDs through Dasti, speed post, courier and by affixation at the conspicuous part of the property and by beat of drum in its vicinity and a copy of the same be placed on the notice board of the Tribunal.
- 18. Sale proclamation be also published in the Newspapers in English as well as in vernacular language, having adequately wide circulation in the area. 19. CHFI/CH Bank is directed to confirm the publication of advertisement in the Newspapers and
- original proofs of the publication be filed before next date of hearing. 20. The undersigned reserves the right to accept any or reject all bids, if not found acceptable or to postpone the auction at any time without assigning any reason whatsoever and his decision in this regard shall be final.

# SCHEDULE OF PROPERTY

Description of the property to be sold	Revenue assessed upon the property or any part thereof	Details of any encumbrance to which property is liable	Claims, if any which have been put forward to the property, and any other known particulars bearing on its nature and value.
Lot (i) as per Description of the property	Not known	Not known	Not known
Lot (ii) as per Description of the property	Not known	Not known	Not known

Matter be listed on 23.05.2023 for filing affidavit of service of E-auction sale notice with proofs of service (including track results qua speed post and courier) and dasti, original proofs of publication in newspapers and wider publicity including website for the purpose of e-auction. (Uttam Negi)

> Recovery Officer-I DRT-II, Delhi

epaper. dinamani.com